

19 வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம்,
எழும்பூர் @ அல்லிக்குளம், சென்னை - 3.

தேதி 19.02.2026

சுருக்கு வழக்கு எண்	- 13300/2023
வாதி/எதிரி/நீதிமன்ற தரப்பு	- எ.த.சா. 1
பெயர்	- உமாராணி
தந்தை பெயர்	- மகேஷ்
வயது	- 50

1873-ம் வருடத்திய இந்திய சாட்சிய சட்டம் 10-வது வகையங்கள்படி இன்று 19.02.2026 நான் திருமதி. லக்ஷ்மி இளநிலை உதவியாளர் அவர்களால் சத்தியபிரமாணம் செய்விக்கப்பட்டு உறுதிமொழி கூறப்பட்டு சாட்சியம் அளிக்கப்படுகிறது. சத்தியபிரமாணம் செய்விக்கப்பட்டது.

குறுக்கு விசாரணை (புகார்தாரர் ஆஜர் . இருதரப்பு வழக்கறிஞர் ஆஜர்)

1) புகார்தாரரை எனக்கு எப்படி தெரியும் என்றால் நாங்கள் இருவரும் தோழிகள் ஆவோம். நானும் புகார்தாரரும் அருகருகேதான் வசித்து வருகிறோம் என்றால் ஆமாம். பொதுவாக தோழி என்ற அடிப்படையில் புகார்தாரரிடம் கொடுக்கல் வாங்கல் பழக்கம் உள்ளதா என்றால் கிடையாது. தற்போது என்னிடம் காட்டப்படும் புதசாஆ.1 கடனுறுதி சீட்டுகளில் உள்ள கையொப்பம் என்னுடையதுதான் என்றால் இல்லை. நான் புகார்தாரரிடம் இருந்து இந்த வழக்கு கடன் ரூ. 6 லட்சம் வாங்கி உள்ளேன் என்றால் இல்லை. எவ்வளவு கடன் வாங்கியுள்ளேன் என்றால் ரூ. 4, 85,000/- தான் வாங்கியுள்ளேன். மேற்படி தொகையை நான் வட்டிக்குதான் வாங்கினேன் என்றால் ஆமாம். நான் வட்டித் தொகையை என்னுடைய வாங்கி கணக்கில் இருந்து புகார்தாரருக்கு G- Pay மூலம் அனுப்பியுள்ளேன் என்றால் ஆமாம்.

எதசாஆ.1-ல் 03.01.2023 அன்று அனுப்பப்பட்டுள்ளரு. 9,000/- தொகைக்கு வட்டிஎன்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளேன் என்றால் ஆமாம். அதேபோல் நான் 12.01.2023 அன்று ரூ. 3,000/-, 04.02.2023 அன்று ரூ. 9,000/-, 13.02.2023 அன்று ரூ.3,000/-, 22.02.2023 அன்று ரூ. 3,000/-, 28.05.2023 அன்று ரூ. 15,000/-, 05.06.2023 அன்று ரூ. 15,000/- என்று வட்டிக்காக அனுப்பியுள்ளேன் என்றால் சரிதான். இது அல்லாமல் புகார்தாரரிடம் அவ்வப்போது ரூ. 5,000/- என வாங்கி திரும்ப கொடுக்கும் பழக்கமும் உண்டு என்றால் ஆமாம். அப்படி 27.02.2023 அன்று ரூ. 5,000/- நான் வாங்கி அதனை 04.03.2023 அன்று நான் திருப்பி கொடுத்துள்ளேன் என்றால் ஆமாம். அதேபோல் ரூ. 5,000/- நான் அவ்வப்போது வாங்கி 12.04.2023, 17.04.2023 மற்றும் 04.05.2023 ஆகிய தேதிகளில் திரும்ப கொடுத்துள்ளேன் என்றால் இல்லை. நான் அவரிடம் ஒரே முறைதான் கடன் வாங்கியுள்ளேன். நான் 03.01.2023,12.01.2023 , 04.02.2023, 13.02.2023, 22.02.2023 ,28.05.2023, 05.06.2023 ஆகிய தேதிகளில் அனுப்பிய தொகையை வட்டி என்று குறிப்பிட்டு அனுப்பிவிட்டு 12.04.2023, 17.04.2023, 04.05.2023 ஆகிய தேதிகளில் அனுப்பிய பணத்திற்கு வட்டி என்று குறிப்பிட்டு அனுப்பாததால் மேற்படி சொன்ன மூன்று தேதிகளில் அனுப்பிய பணமானது வழக்கு கடன் அல்லாமல் நீவிர் அவ்வப்போது புகார்தாரரிடம் இருந்து வாங்கிய ரூ. 5,000/- -ஐ திருப்பி கொடுத்தது என்றால் இல்லை. ஒரு முறைதான் நான் புகார்தாரரிடம் கடன் வாங்கியுள்ளேன். நான் வட்டியை மாதம் மாதம் சரியாக கொடுக்கவில்லை என்றாலும் சேர்த்துவைத்துதான் வட்டித் தொகையை அதில் ஒரு பகுதியை அவ்வப்போது கட்டிவந்தேன் என்றால் ஆமாம். தற்போது என்னிடம் காட்டப்படும் புதசாஆ.2 முதல் 5 காசோலைகளை நான் தான் புகார்தாரரிடம் கொடுத்தேன் என்றால் ஆமாம்.

ஆனால் நிரப்பாமல் கொடுத்தேன். மேற்படி காசோலைகள் பணமாகாமல் வாங்கியால் திருப்பப்பட்ட உடன் 09.10.2023 தேதியிட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டது உண்மை என்றால் ஆமாம்.

2) அதற்கு நாங்கள் பதில் அறிவிப்பு புதசாஆ.9 அனுப்பினோம் என்றால் ஆமாம். அந்த அறிவிப்பில் நான் புகார்தாரரிடம் ரூ. 5,00,000/- வாங்கியது உண்மை என சொல்லியுள்ளேன் என்றால் சரிதான். அதேபோல் அந்த அறிவிப்பில் கடன் வாங்கும்போது எல்லாம் கடனுறுதி சீட்டு எழுதி கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் ஆமாம். ஆனால் அந்த கடனுறுதி சீட்டும் நிரப்பாமல்தான் கொடுக்கப்பட்டது. தோழி என்ற நம்பிக்கையில் நிரப்பாமல் கொடுத்தேன். பதில் அறிவிப்பில் நிரப்பாமல்தான் கடனுறுதி சீட்டினை கொடுத்ததாக இல்லை என்றால் ஆமாம். அதே அறிவிப்பில் நான் வட்டிக்கு புகார்தாரரிடம் கடன் வாங்கி வட்டியை G-pay மூலம் அனுப்பியுள்ளதாகவும் சொல்லியுள்ளேன் என்றால் ஆமாம். என்னிடம் காட்டப்படும் புதசாஆ.10 கடிதத்தை நானும் என் கணவரும் சேர்ந்து காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்து பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு எழுதி கொடுத்துள்ளோம் என்றால் வாசகங்களை நாங்கள் எழுதவில்லை கையொப்பம் மட்டும் தான் நானும் என் கணவரும் போட்டுக்கொடுத்தோம். நானும் என் கணவரும் தான் மேற்படி கடிதத்தை எழுதி கையொப்பம் செய்து கொடுத்தோம் என்றாலும் தற்போது வழக்கிற்காக நாங்கள் எழுதி கொடுக்கவில்லை என்று மாற்றி சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. எனக்கும் புகார்தாரருக்கும் இடையே Whats app மூலம் பேசிக்கொள்ளும் பழக்கம் உள்ளது என்றால் ஆமாம். தற்போது என்னிடம் காட்டப்படும் புதசாஆ.11 -ல் புகார்தாரர் ரூ. 5,50,000/- தொகையை 29 செப்டம்பர்க்குள் கொடுத்துவிடவேண்டும் என்று

புகார்தாரர் எனக்கு அனுப்பிய குறுஞ் செய்தியை நான் மறுத்து அந்த தொகை இல்லை என்று பதில் குறுஞ் செய்தி அனுப்பியுள்ளேனா என்றால் இல்லை. அதே புதசாஆ.11-ல் என் கணவர் அவருடைய Whats app எண்ணில் இருந்து புகார்தாரருக்கு ரூ. 5,50,000/- கொடுக்கவில்லை என்றால் காசோலையை வசூலுக்கு தாக்கல்செய்து எடுத்துக்கொள்ளுமாறு குறுஞ் செய்தி அனுப்பி உள்ளார் என்றால் அது எனக்கு தெரியாது. புதசாஆ.11-ல் நான் எங்கேயாவது ரூ. 5,50,000/- கொடுக்கவேண்டியது இல்லை என்று தொகையை மறுத்து குறுஞ் செய்தி அனுப்பியுள்ளேனா என்றால் தொகையை குறிப்பிட்டு நான் எந்த குறுஞ் செய்தியும் அனுப்பவில்லை. நான் புகார்தாரரிடம் இருந்து கடனை வட்டிக்கு வாங்கி விட்டு அதனை திரும்ப கொடுக்காமலும் அதற்கு காசோலை கொடுத்து பணமாக்காமல் ஏமாற்றி உள்ளேன் என்றால் சரியல்ல. நான் திருப்பி கொடுத்த தொகையை புகார்தாரர் குறிப்பிடவில்லை. அதனால் இந்த புகார் அனுமதிக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆதரவாக தீர்பாக வேண்டும் என்றால் சரியல்ல.

மறு விசாரணை இல்லை.

திறந்த நீதிமன்றத்தில் என்னால் பதிவு செய்யப்பட்டு எதிரி முன்னிலையில் சாட்சிக்கு படித்து காட்டி சரி என்று அவரால் ஒப்புக்கொள்ளப்பட்டது,

Mrs. P. Magalakshmi, M.L.,

XIX Metropolitan Magistrate,
Egmore @ Allikulam, Chennai-03.